

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நல அலுவலகம், வேலூர்

இணையவழி கல்வி உதவித்தொகை - 2018-19

1. Pre metric (9 & 10th) – (SC & ST மாணாக்கர்கள் மட்டும்)
2. Post metric (11th & 12th) – (SC , ST, SCC மாணாக்கர்கள் மட்டும்)

Steps

1. **Login** → (Office login) *(Click below the link)*
https://dept.adwscholarship.tn.gov.in/edst_adwhsc/
 2. Click → **Scholarship** menu
 3. Click → **Renewal** - (Scholarship Applications)
→ Select all (**tick all**) → Click → **Renewal** Button
 4. Click → **Update** – (Renewed Applications)
→ (**Renewal** செய்த மாணாக்கர்களை **Update** –(Renewed Applications) menu-ல் சரிப்பார்த்துக்கொள்ளவும்)
→ (**Renewed** செய்த மாணாக்கர்களில் **Discontinue** அல்லது **Transfer** செய்ய **Update**–(Renewed Applications) menu-ஐ பயன்படுத்திக்கொள்ளலாம்)
- Kindly, **Enable Pop Ups/Redirects** -(in browser settings before using this option)
- Select Discontinued student → click **Discontinue** Button.
→ Select Transferred student → click **Transfer** Button.

Reference: Youtube video explanation:

1. <https://youtu.be/py9kmyyx7DI> (**Renewal** Process)
2. <https://youtu.be/7M4grerFDA> (**Transfer** Process)
3. <https://youtu.be/qgfoxsDX26wA> (**New USER ID** Creation -11th & 12th Std)
4. <https://youtu.be/sRc7H39nRgY> (**New USER ID** Creation - 9th & 10th Std)
5. <https://youtu.be/L4IZcpGHGJk> (To **Change Bank Account** Details)